



இஸ்லாமிய சமய மன்றம் (சிங்கப்பூர்)

வெள்ளிக்கிழமைப் பிரசங்கம்

17 ஜூன் 2016 / 12 ரமதான் 1437

நோன்பின் நோக்கத்தை அறிதல்

الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ رَمَضَانَ شَهْرًا مُبَارَكًا. وَفَرَضَ فِيهِ الصِّيَامَ
وَأَعَدَّ فِيهِ فَضْلًا كَبِيرًا وَأَجْرًا عَظِيمًا. وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ
وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. اللَّهُمَّ
صَلِّ وَسَلِّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ.
أَمَّا بَعْدُ، فَيَا أَيُّهَا الْمُؤْمِنُونَ، اتَّقُوا اللَّهَ، أَوْصِيكُمْ وَإِيَّايَ بِتَقْوَى
اللَّهِ، فَقَدْ فَازَ الْمُتَّقُونَ.

வெள்ளிக்கிழமையில் ஒன்று கூடியுள்ள அருள் மிக்க ஜமாஅத்தார்களே!
புனிதமிக்க இந்த ரமதான் மாதத்தில் அல்லாஹ்வின் மீதான நமது "தக்வா"
எனும் பக்தியை அதிகரித்துக் கொள்வோமாக! அல்லாஹ் சுப்ஹானஹு
வதஆலா நமது அனைத்து வணக்க வழிபாடுகளையும் ஏற்றுக்
கொள்வானாக! ஆமீன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா, நாம் ஏன் நோன்பு நோற்குமாறு
கட்டளையிடப்பட்டுள்ளோம் என்பதற்கான காரணத்தை திருக்குர்ஆனின்

”அல்-பகரா” எனும் அத்தியாயத்தின் 183-வது வசனத்தில் பின்வருமாறு விளக்கியுள்ளான்:

يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى
الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿١٨٣﴾

பொருள்: விசுவாசங் கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் (உள்ளம் சுத்தி பெற்று) பயபக்தியுடையவர்கள் ஆகலாம்.

உங்களுக்கு முன்பாக, தற்போது ஓதிக் காண்பிக்கப்பட்ட வசனத்தில் கூறப்பட்டுள்ள ”தக்வா” என்பதன் பொருள் என்ன? ”தக்வா” எனும் பயபக்திமிக்க ஒரு மனிதனின் தன்மைகள் யாவை? எனச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

அவ்வாறே, திருக்குர்ஆனின் ”ஆலி-இம்ரான்” எனும் அத்தியாயத்தின் 133-134 வரையிலான பின்வரும் வசனங்களிலும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்:

﴿ وَسَارِعُوا إِلَىٰ مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ
أُعِدَّتْ لِلْمُتَّقِينَ ﴾ ﴿١٣٣﴾ الَّذِينَ يُفْقُونَ فِي الضَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ
وَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ ﴿١٣٤﴾

பொருள்: இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.

மேற்கண்ட வசனமாகிறது, "தக்வா" என்பதன் பொருள், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது, நம்மைப் பற்றி நாம் சிந்திப்பது என்பது மட்டுமல்ல, நாம் அல்லாஹ் உடனான நமது உறவை மேம்படுத்திக் கொள்ள முற்படும் அதே நேத்தில், நம்மைச் சுற்றி இருக்கும் தேவையுள்ளவர்களுக்கும் நலவை நாட வேண்டும்; அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் எனவும் நமக்கு நினைவூட்டுகிறது. ஒரு இறை பயபக்திமிக்க மனிதர், எப்போதும் தொழுகை விரிப்பில் அமர்ந்து கொண்டு, தொடர்ந்து "தஸ்பீஹ்" (இறை தியாணம்) செய்து கொண்டிருப்பவர் தான் என்பதல்ல. எனினும், தஸ்பீஹ் செய்யும் அவர், உதவி தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்து கொண்டும் இருப்பார். தனது நாவை "திக்கு" எனும் இறை தியாணத்தால் நனைத்து, இறைவனை நினைவில் கொள்ளும் அதே வேளையில், மற்றவர்களுடன் நல்ல உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்பவராக இருப்பார். அவரது அண்டை வீட்டாருடன் அவர் கிருபையாக நடந்து கொள்வதும், சிரித்த முகத்துடன்

அவர்களைச் சந்தித்து, நல்ல வார்த்தைகளை அவர்களுக்குக் கூறுவதும் அவரது வணக்க வழிபாட்டுச் செயல்களில் அடங்கும். இவ்வாறு, அல்லாஹ் உடனான உறவை மேம்படுத்திக் கொள்வதோடு சக மனிதர்களுடனான உறவைவும் மேம்படுத்திக் கொள்வது தான் ஒரு "தக்வா" (பயபக்திமிக்க) நபரின் தன்மையாக இருக்கும்.

ரசூலுல்லாஹி(ஸல்) அவர்கள் நவின்ற பின்வரும் ஹதீதில் நாம் ஆய்வு செய்வது அவசியமாகும்:

لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

பொருள்: உங்களில் ஒருவர், தனக்கு விரும்புவதையே தனது சகோதரனுக்கும் விரும்பாத வரை உண்மையான இறை நம்பிக்கையாளராக ஆக முடியாது. (ஹதீதைப் பதிவு செய்து அறிவிப்பவர்கள்: இமாம் புகாரி ரஹ், இமாம் முஸ்லிம் ரஹ்)

மேற்கண்ட ஹதீதில், ரசூலுல்லாஹி(ஸல்) அவர்கள், "ஈமான்" எனும் ஒரிறை நம்பிக்கையுடன், மற்றவர்களுடன் நல்ல உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதையும் எவ்வாறு இணைத்துக் கூறியுள்ளார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும். மேலும், மேற்கண்ட ஹதீதில் காணப்படும் "சகோதரர்" எனும் வார்த்தை, மதம், இனம் மற்றும் பலவித நம்பிக்கைகளைக் கடந்து பொதுவாக அனைத்து மனிதர்களையும் குறிக்கும் என இமாம் அந்-நவவீ (ரஹ்) கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

ஐமாஅத்தார்களே!

புனிதமிக்க இம்மாதம் நன்மைகளின் மாதமாகும். "அல்-மஃரூஃப்" (நற்காரியங்களைப்) புரிவதற்குப் பொருத்தமான மாதமாகும். சமுதாய மக்களுடனான நமது உறவுகளை உறுதி செய்து கொள்வதற்கு ரமதான் மாதம் ஓர் அரிய வாய்ப்பாகும். எந்த "தக்வா" நன்மைகளைச் செய்வதற்கும், "இஹ்ஸான்" (உபகாரச் செயல்களை) பரப்புவதற்கும், தேவையுள்ளவர்களுக்கு உதவுவதற்கும் நம்மை ஆர்வமுட்குகிறதோ அதுதான் "தக்வா" வின் உச்சகட்ட நிலையாகும்.

அல்ஹம்துலில்லாஹ்! (எல்லாப் புகழும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே உரித்தாகுக!) மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு தொடர்ந்து நமது சமுதாயத்தில் பசுமையாகக் காணப்பட்டு வருகிறது. நமது அண்டை வீட்டார்களுடன் உணவுகளைப் பரிமாறிக் கொள்ளும் நல்ல பழக்க வழக்கங்கள் நம்மிடம் தொடர்ந்து காணப்பட்டு வருகின்றன. நம்மில் பலர், ஏழைகளுக்கும், உதவி தேவையுள்ளவர்களுக்கும் உதவி வருகிறார்கள். நோன்பு திறப்பதற்காக உணவுகளைத் தயாரிக்கின்றார்கள். இது போன்ற பல சமூகச் சேவைகளை ரமதான் மாதம் முழுவதும் செய்து வருகிறார்கள்.

ஐமாஅத்தார்களே!

ரமதான் மாதம் முழுவதும் நாம் புரியும் வணக்க வழிபாடுகளைச் சிந்தித்துப் பார்த்தால், நம்மில் "தக்வா" வை வளர்த்துக் கொள்வதற்காகவே அவை செய்யப்பட்டதாக இருக்கும். பகல் பொழுதில் பசி, தாகத்தைச் சகித்துக் கொள்வதன் மூலம், நம்மை விட அதிர்ஷ்டத்தில் குறைவாக உள்ளவர்களால் அன்றாடம் எதிர்கொள்ளப்படும் கஷ்டங்களை நாம்

உணர்கிறோம். இதே நோக்கத்தில் தான் இம்மாதத்தில் "ஐகாத் பித்ரா" எனும் தர்மமும் வழங்கப்படுகிறது. அதன் மூலம் தேவையுள்ளவர்களுடன் நமது செல்வத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். மற்றவர்களின் கஷ்டங்களைக் குறைப்பதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் நாம் முற்படும் போது அல்லாஹ் தனது நன்மையின் கதவுகளை நமக்குத் திறந்து விடுவான்.

ஐமாஅத்தார்களே!

நாம் செலவு செய்வதில் - அது நோன்பு திறப்பதற்காக செலவு செய்யப்பட்டாலும் சரி, நமது வீட்டின் தேவைகளுக்காக நாம் செலவு செய்தாலும் சரி- வீண்விரயம் செய்யப்படாமலிருப்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். நமது தேவையை விட அதிகமான உணவுப் பொருட்களை நாம் வாங்கினால் மீதமுள்ள உணவுகளை நாம் தூக்கி எறிய வேண்டியதிருக்கும். இக்காலையில், எத்தனையோ அகதிகள் வசிக்க வீடுகளோ, தம்மை குளிர் மற்றும் வெயிலிலிருந்து பாதுகாக்கும் முகடுகளோ இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். பசியால் வாடும் தமது குடும்பத்தார்களுக்கு உணவளிக்க முடியாமலும் தம்மைப் போர்த்திக் கொள்ள சுத்தமான ஆடைகள் இல்லாமலும் கஷ்டப்பட்டு வருவதையும் அறிவோம். அருமையான உணவுகளை உண்ணும் பாக்கியம் நமக்குக் கிடைத்துள்ளது போல் நமது அண்டை வீட்டார்களில் எத்தனையோ நபர்கள் கிடைக்கப் பெறாமல் உள்ளார்கள். எனவே, அதிகப்பட்டுமாகச் செலவு செய்வதைத் தவிர்த்து, தேவையுள்ள அவர்களுக்கு, ரமதான் மாதத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உதவினால் நன்மையாக இருக்குமல்லவா?

இவ்விதமான கிருபையான உணர்வுகளை நமக்கு வழங்குவது தான் உண்மையான "தக்வா" வாக இருக்கும். காரணம், "தக்வா" உடைய உள்ளம் தனக்கு மட்டும் அபரிவிதமாகச் செலவு செய்து சுகபோகமாக வாழும் நிலையில், மற்றவர்களை கஷ்டமான நிலையில் காண்பதைச் சகித்துக் கொள்ளாது.

அன்பிற்கினிய ஜமாஅத்தார்களே!

"தக்வா" வின் இவ்விதமான உச்சகட்டமான நிலையை அடைவதற்கு அருள்மிக்க இம்மாதத்தை ஓர் அரிய வாய்ப்பாகக் கருதிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ் உடனான உறவை இஹ்ஸானாக (சீராக) வளர்த்துக் கொள்ளும் அதே சமயம், சுக அடியார்களுடனான உறவையும் "இஹ்ஸான்" (கருணைச் சிந்தனையின்) அடிப்படையில் வளர்த்துக் கொள்ளுங்கள். நம்மை நாம் மாற்றிக் கொள்வதற்கும், நமது நடத்தைகளை நன்னடத்தைகளாக, நல்ல மதிப்பீடுகளாக ஆக்கிக் கொள்வதற்கும் ரமதானைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ரமதான் மாதம் நம்மிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். எவ்வித நல்ல தாக்கத்தையும் நம்மிடம் ஏற்படுத்தாமல் ரமதான் நம்மை விட்டும் பிரிந்து விடக் கூடாது.

எவர்கள் ரமதான் மாதத்தை அடைந்தும் கூட அல்லாஹ்வின் பாவமன்னிப்பைப் பெறவில்லையோ, ரமதான் மாதத்தின் நன்மைகளை அடைந்து கொள்ளவில்லையோ, ரமதான் மாதம் கிருபை மற்றும் மன்னிப்பின் மாதமாக இருந்தும் கூட எவர்கள் பாவங்கள் மற்றும் தவறுகளில் மூழ்கியுள்ளார்களோ அவர்கள் தான் மிகப் பெரிய நஷ்டவாளர்கள் என ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் நவீன்றுள்ளார்கள்.

இம்மாதத்தின் நன்மைகளைப் பெற கடுமையாக முயற்சிக்கும் நாம், இம்மாதத்தின் சிறப்பை நமது குடும்பத்தார்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆற்றலையும் நாம் பெறுவோம் எனவும், நமது குடும்பம் அன்பு மற்றும் அமைதி மிக்கதாக, அல்லாஹ் சுபஹானஹு வதஆலாவை வணங்கி வழிபடுவதாக அமையும் எனவும் நம்புகிறோம். பிரார்த்தனைகள் ஏற்கப்படும் இம்மாதத்தில் நமது உள்ளத்தில் காணப்படும் அனைத்து தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவேற்றுவான் எனவும் நம்புகிறோம். வாருங்கள்! நாம் அனைவரும் இணைந்து நமது கைகளை உயர்த்தி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்:

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى مَا يَسَّرْتَ لَنَا مِنْ صِيَامٍ وَقِيَامٍ، وَلَكَ الشُّكْرُ عَلَى مَا أَعْطَيْتَنَا مِنَ النِّعَمِ. اللَّهُمَّ ارْحَمْنَا بِالْقُرْآنِ، وَاجْعَلْهُ لَنَا إِمَامًا وَنُورًا وَهُدًى وَرَحْمَةً، اللَّهُمَّ ذَكَّرْنَا مِنْهُ مَا نَسِينَا، وَعَلَّمْنَا مِنْهُ مَا جَهِلْنَا، وَارزُقْنَا تِلَاوَتَهُ آتَاءَ اللَّيْلِ وَأَطْرَافِ النَّهَارِ، وَاجْعَلْهُ لَنَا حُجَّةً يَا رَبَّ الْعَالَمِينَ.

அல்லாஹும்ம யா ரஹ்மான், யா ரஹீம்! திருக்குர்ஆனை, எங்கள் உள்ளங்களைப் பிரகாசிக்கச் செய்யும் விளக்காகவும், எங்கள் வாழ்வின் வழிகாட்டியாகவும், எங்களின் கவலைகளைப் போக்குவதாகவும், எங்களின் நோய்களைக் குணமாக்குவதாகவும், எங்களின் பாவங்களை அழிப்பதாகவும் ஆக்குவாயாக! திருக்குர்ஆனைப் பற்றிப் பிடிக்கின்ற, உனது திருப்தியைப் பெற்ற அடியார்களாக எங்களை ஆக்குவாயாக!

அல்லாஹும்ம யா கபீர்! யா அலீம்! யா அல்லாஹ்! நாங்கள் உன்னிடம் வேண்டுகிறோம். உனது திருவேதத்தை நேசித்து அதனை ஓதும் பாக்கியத்தையும், உனது வேதம் கூறும் கருத்துக்களைப் புரியும் பாக்கியத்தையும், உனது கட்டளைகளை நேசிக்கும் பாக்கியத்தையும், உனது வேதனையை நினைத்து வருந்தும் வாய்ப்பையும், உனது "மஃபிரத்" (மன்னிப்பை) நாடுவதில் ஆர்வத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக! ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

بَارِكْ اللَّهُ لِي وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ، وَنَفَعَنِي وَإِيَّاكُمْ بِمَا فِيهِ مِنَ
 الآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ، وَتَقَبَّلْ مِنِّي وَمِنْكُمْ تِلَاوَتَهُ إِنَّهُ هُوَ السَّمِيعُ
 الْعَلِيمُ، أَقُولُ قَوْلِي هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ لِي وَلَكُمْ، وَلِسَائِرِ
 الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ، وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، فَاسْتَغْفِرُوهُ فَيَا
 فَوْزَ الْمُسْتَغْفِرِينَ وَيَا نَجَاةَ التَّائِبِينَ.